

வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்குமா?

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, பதவியேற்றதில் இருந்து, ரெப்போ வட்டியை தொடர்ந்து குறைத்து வருகிறார். ஜூனில், 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது, சந்தைகளை வியப்பில் ஆழ்த்தியது.

ரெப்போ வட்டியை அவர், 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைத்தபோது, “வெளிப்புறப் பொருளாதாரச் சூழல் பாதகமாக இருந்தாலும், உள்நாட்டு நிலைமைகள் சாதகமாக உள்ளன” என்றார்.

அக்டோபர் 2024ல், 6.21 சதவீதமாக இருந்த இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில், அது 3.61 சதவீதம் ஆக குறைந்தது. இது ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை விடக் குறைவு. இது பிப்ரவரியில் ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க வழிவகுத்தது.

அதைத் தொடர்ந்து ஏப்ரலில் பணவீக்கம், 3.16 சதவீதம் ஆகக் குறைந்து, ரிசர்வ் வங்கி வட்டியை 6 சதவீதம் ஆக குறைக்க வைத்தது. மே மாத பணவீக்கத் தரவு 6 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவான 2.82 சதவீதம் ஆகக் குறைந்தபோது, ஜூன் மாதத்தில் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பை வழங்க ரிசர்வ் வங்கி நம்பிக்கையுடன் இருந்தது. ரெப்போ

விகிதம் 5.50 சதவீதம் ஆகக் குறைக்கப்பட்டது.

இதன் மூலம், நிதியாண்டு முடிவதற்கு முன்பே ரிசர்வ் வங்கி ரெப்போவை 100 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றியது. ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டால், வங்கிகள் ரொக்க பணத்தை அதிக அளவில் அணுகுவதற்கும், கடன் வளர்ச்சியில் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டும், ரொக்க இருப்பு விகிதத்தில் (சிஆர்ஆர்) 4 தவணைகளில் மொத்தம் 4 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குறைக்கும் என ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.

ஜூலை 25ல் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ரா, “எதிர்கால விகிதக் குறைப்புகள், தற்போதைய அளவீடுகளை மட்டுமல்ல, வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கான எதிர்கால கண்ணோட்டத்தைப் பொறுத்தது” என்றும் கூறினார்.

அவர், “கடந்த நிதியாண்டில் இந்தியாவின் கடன் வளர்ச்சி 12.1 சதவீதம் ஆக இருந்தது. இது 10 ஆண்டு சராசரியான சுமார் 10 சதவீதத்தை விட சிறந்தது. ஆனால் இப்போது நடப்பு நிதியாண்டில் சுமார் 9 சதவீதம் என பின்தங்கியுள்ளது. நிதியாண்டின் கடைசி காலாண்டில் பணவீக்கம் 4.4 சதவீதம் ஆக

உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்றும் அறிவித்தார்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் பணவீக்கம், இலக்கு விகிதமான 2 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. ஜனவரியில் இது 3 சதவீதம் ஆகக் குறைந்தது, ஆனால், ஜூன் பணவீக்கம் 2.7 சதவீதம். இதனால் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் கவலையில் உள்ளது. உலகின் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான அமெரிக்க வரிகள், பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதால் அது உயரக்கூடும் என்று பெடரல் ரிசர்வ் தலைவர் அஞ்சுகிறார்.

இந்த வெளிப்புற சூழ்நிலைகளில், அமெரிக்காவின் வர்த்தகப்போருக்கு மத்தியில், ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அடுத்த 2 மாதங்களுக்கு தற்போதைய 5.50 சதவீத வட்டி விகிதத்தைத் தொடரவும், நடுநிலை நிலைப் பாட்டை தக்க வைத்துக் கொள்ளவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்தால் ஆச்சரியப்பட ஒன்று மில்லை.

— முனைவர் டி.கே. ஜயராமன்

(முன்னாள் மூத்த பொருளாதார நிபுணர், ஆசிய வளர்ச்சி வங்கி).